

ஸ்கன்டினேவிய சமூக நல அரசுகளின் உருவாக்கம், சிதைவு, அவற்றின் இன்றைய நிலை பற்றியும் இடதுசாரிகளின் பொறுப்புப்பற்றியும் உரையாடல் அமைந்தது.

சமூக நல அரசு / ஜரோப்பிய முறைமை / நோர்டிக் முறைமை என்றழைக்கப்படும் அரசியல்-பொருளாதார அமைப்பானது சோவியத் யூனியனில் கட்டமைக்கப்பட்ட "திட்டமிட்ட பொருளாதார" அடிப்படையிலான சமூக நல அரசமைப்புக்குப் பின் உருவானதாகும்.

இன்று "இடதுசாரித் தன்மை" கொண்ட பிரேசில், தென்னாபிரிக்க, வெனிசுவேலா அரசுகள் மேற்படி சமூக நல அரசு முறைமையை தம் நாட்டுக்கு "இறக்குமதி" செய்ய விரும்புகின்றன. அதேபோன்று ஸ்கன்டினேவிய நாடுகளின் கட்சிகள் இம்முறைமையை "ஏற்றுமதி" செய்ய விரும்புகின்றன.

ஜரோப்பிய வரலாற்றில் தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. புதிய வகைப் பஞ்சம், வறுமை, தொழில் சார்ந்த புதிய வகை உடல் உள நோய்கள், நிறுவனமயப்பட்ட பரத்தைமை, பெண்களுக்கு ஆண்களை விட மிகக்குறைவான ஊதியம் வழங்கப்பட்டமை, பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை மாற்றமடைந்து அவர்கள் வீட்டுக்குள்ளும் வெளியிலும் ஒடுக்கிச் சுண்டப்படும் நிலை உண்டானமை, பெண் தலைமைக்குடும்பங்களில் ஏற்பட்ட வறுமை, விவாகரத்துக்கும் கருக்கலைப்புக்குமான மறுப்பு சட்டபூர்வமானதாகக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் நிறுவனமயமாக்கப்பட்ட நிலை, சிறுவர் தொழிலாளர், சிறுவர் பரத்தைமை, வேலையில்லாத திண்டாட்டம், உலகப்போர்கள் போன்றன.

இதே காலப்பகுதியில் வேறுபல மாற்றங்களும் ஏற்படலாயின. தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. பெண் உரிமை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பிரேஞ்சுப்புரட்சி, அமெரிக்க விடுதலை, கம்யூனிச தத்துவம், ரசியப்புரட்சி போன்றன நடந்தேறின. பிரேஞ்சுப்புரட்சியின் விளைவாக உருவாகிய சம உரிமை - சுதந்திரம் - சகோதரத்துவம் எனும் கருத்து அமெரிக்க அரசியல் யாப்பில் செல்வாக்குச்செலுத்தியது. அதனைத்தொடர்ந்து அனைத்து மனித உரிமைகள் மீதும் கரிசனை கொண்டதும், திட்டமிட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டதுமான சோவியத் யூனியனின் அரசியல் யாப்பு லெனினால் உருவாக்கப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள் உருவாகியதும், பாசிசம் தோற்றம் பெற்றதும், இரு உலகப்போர்கள் நடந்ததும், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் உடைவுகள் ஏற்பட்டு சமூக ஜனநாயக கட்சிகள் உருவானதும் இக்காலப் பகுதிகளில் தான்.

1930 களில் முதலாளியத்தின் முதலாவது பாரிய பொருளாதாரச் சரிவு உருவானது. இச்சரிவினைத்தொடர்ந்து பொருளாதாரத்தை மீளக்கட்டமைக்க பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. John Maynard Keynes இனால் முன்வைக்கப்பட்ட பொருளாதார மாதிரி, திட்டமிட்ட பொருளாதாரத்தையும் சந்தைப்பொருளாதாரத்தையும் இணைத்து "கலப்புப்பொருளாதாரம்" என்ற எண்ணக்கருவை முன்வைத்தது. அமெரிக்காவில் Keynesian Model ஆனது அவரையறுக்கப்பட்ட விதத்தில் "New Deal" என்ற பெயரில் அக்காலத்து அமெரிக்க அதிபர் Roosvelt இனால் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலாளித்துவம் எதிர்கொண்ட இந்த நெருக்கடி நிலையானது முதலாளித்துவத்துக்கு எதின சமூக, பொருளாதார, அரசியல் சக்திகளை உருவாக்கியதுடன் அவற்றைப் பலம் மிக்கவையாகவும் மாற்றியது. இந்த நிலையில் நீண்டகால முலோபாய அடிப்படையில் முதலாளித்துவம் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேபோன்று தற்காலிகமான வறுமை ஒழிப்பு, வாழ்க்கைநிலைச் சீராக்கம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு தொழிலாளர் அமைப்புகள், முதலாளிகளின் கட்டமைப்புக்களோடு "சமரச ஒப்பந்தத்தை" ஏற்படுத்திக்கொண்டன. இந்த நிலையில் தொழிலாளர் அமைப்புகளின் நீண்டகாலத்திட்டம் "சோசலிச சமுதாயத்தை" அமைப்பதாகும். இந்தச் சமரசம் "வர்க்கச் சமரச அரசியல்" எனப்படலாம்.

வர்க்கச் சமரசத்தில் தொழிலாளர் அணி வென்றமைக்கான அடிப்படைக் காரணிகள் வருமாறு,

1. தொழிலாளர் அமைப்புகளின் பலம்
2. தொழிலாளர் சார்ந்த அனைத்துவகை இடதுசாரிக்கட்சிகளினதும் வாக்குபலம்



எஸ்.ஜே.தம்பையா

ஸ்டான்லி ஜேயராஜா தம்பையா அல்லது எஸ்.ஜே.தம்பையா (Stanley Jeyaraja Tambiah; பிறப்பு: ஜனவரி 16, 1929)[1] ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணிடவியல் துறையில்[2] பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மாணிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் Association for Asian Studies இனது முன்னாள் தலைவருமாவார். மாணிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.

நூல்கள்

- # Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy
- # Buddhism and the Spirit Cults in North-East Thailand. Cambridge University Press
- # Edmund Leach: An Anthropological Life. Cambridge University Press

சமூக விஞ்ஞான கற்கை வட்டம்

சமகால அரசியலிலும் சமூக வாழ்விலும் தொழிற்புரட்சியும் நிகழும் முக்கிய நடப்புகளை ஆழமாகக் கற்றறிந்துகொள்ளுமுகமாக வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 5.30 மணிக்கு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் கூடுகிறது.

அரசியல், தொழிற்புரட்சி, சமூகம் எனப் பல்வேறு பரப்புக்களில் தெரிவு செய்யப்படும் தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும் ஆழமான திறந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

நாம் வாழும் இந்தச் சமூகத்தைக் கற்றறிந்து புரிந்துகொள்ளவும் அப்புரிதலிலிருந்து இச்சமூகத்தை வளர்த்தெடுக்கவும் உங்கள் அனைவரையும் சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அழைக்கிறது.

சமூக விஞ்ஞான கற்கை வட்டம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15, காலை வீதி, 0772307807
வெள்ளவத்தை 0772260165

Facebook group :
facebook.com/groups/ssscircle/

வலைத்தளம் :
circle.thulaa.net

ஸ்கன்டிநேவிய, ஜெர்மானிய அரசியல் பொருளாதார மாநிரிகள்..
(முன்பக்கத் தொடர்ச்சி)

- பெண் உரிமைக்கான பேராட்ட சக்திகளின் பலமும் அவை இடது சாரி அரசியல் சார்ந்தவையாக இருந்தமையும்.
- சர்வதேச அரசியல் நிலவரம் தொழிலாளர் வர்க்கத்துக்குச் சார்பாக அமைந்தமை. (ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம்)
- சமூக நலம், பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை, மனித உரிமைகள் ஆகிவற்றை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சோவியத் அரசியல் அமைப்பு.
- பாசிசத்தின் வீழ்ச்சியும் அதனுடன் கைகோர்த்து நின்ற முதலாளியத்தின் பொருளாதாரச் சரிவும்.
- 30ம் ஆண்டுகளின் பின் சரிவடைந்த அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் தேவையான சந்தையாக ஜரோப்பா இருந்தமை.

வர்க்க சமரசத்தில் உழைப்பாளர்களைச் சார்ந்த அணியின் பலம் காரணமாகப் பெறப்பட்ட நன்மைகள்

- உலகிய, வேலை நேர, விவாகரத்து உரிமைகள்.
- அடிப்படை வசதிகளுக்கு அரசு உத்தரவாதம்.
- வேலையற்ற நிலையில் அதற்கான கொடுப்பனவு.
- முலதனமும் அதன் அசைவும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டமை.
- அனைவருக்கும் இலவசக்கல்வி.
- கருவறையிலிருந்து கல்லறை வரை ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அரசால் வழங்கப்பட்டமை.

இந்த சமூகநலப் பொறுப்புக்களுக்கு அரசு செலவுழிப்பதற்கான பணம், வரிகள் மூலம் பெறப்பட்டது. (முதலாளிகளின் வருமானத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 52% அரசுக்குச் செலுத்தவேண்டும். சர்வதேச முலதனம் 65% செலுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் தன் உழைப்பில் குறைந்தது 5% கூடியது 28% அரசுக்குச் செலுத்த வேண்டும்)

வர்க்கச் சமரசத்தில் முதலாளிகள் பெற்றுக்கொண்ட நன்மைகள்

- உற்பத்தி தடங்கலின்றி நடைபெற தொழிலாளர் தரப்பிலிருந்து உத்தரவாதம்.
- வரையறையற்று இயற்கை வளங்களை உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்கான அரசு அங்கீகாரம்.
- தேசிய உற்பத்தியாளருக்கு முன்னுரிமை.
- நட்டம் அடையும் போது நட்டத்தின் குறிப்பிட்ட வீதத்தை அரசு பொறுப்பெடுத்தல்.
- ஓய்வூதியத்தின் பெரும் பகுதியை அரசு பொறுப்பெடுத்தல்.
- அரசு சர்வதேச சந்தையை ஏற்படுத்திக்கொடுத்தல்.
- வெளி நாட்டு வளங்கள் இலகுவாக, இலவசமாக உள்ளூர் முதலாளிகளுக்குக் கிடைப்பதற்கான உத்தரவாதம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொழிலாள வர்க்கத்துக்குச் சாதகமானதாக ஏற்பட்ட மேற்கண்ட நிலவரம் 70களில் மாற்றமடையத் தொடங்கியது.

- * உலகவங்கி IMF, WTO போன்ற சர்வதேச முதலாளிய கட்டமைப்புக்கள் உருவாகி விரிவடைந்தமை.
- * சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியமாக மாறி தனது வளங்களில் பெரும் பகுதியை தனது ஏகாதிபத்திய நலன்களுக்குப் பயன்படுத்தியமை.
- * சர்வதேச இடதுசாரிகளிடையே நிகழ்ந்த உடைவுகளும் பிரிவுகளும்.

- உள்நாட்டு நிலவரங்களும் மாற்றமடைந்தன
- * சமூக ஜனநாயக கட்சிகள் முதலாளிய சார்பு நிலை எடுத்தமை.
 - * பெரும்பான்மையான கட்சிகள் அமெரிக்கச் சார்பு நிலை எடுத்தமை. (Marshall Plan (officially the European Recovery Program, ERP) இற்குப் பின்பு)
 - * பாராளுமன்ற அரசியலுக்கு வெளியில் இயங்கிய இடதுசாரி அமைப்புக்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டமை.
 - * சமூக இயக்கங்கள் அரசு பணத்தில் தங்கியிருந்தமை.
 - * தொழிலாளர் தலைமைகளின் சந்தர்ப்பவாதக் காட்டிக்கொடுப்பு.

அரசியல் அடிப்படையில் வர்க்க சமரசம் தற்காலிகமானது, சோசலிசமே நிரந்தரத் தீர்வு என்பதை இடது சாரிகள் மறந்தனர். சமரசம் மூல முலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டை (வர்க்க முரண்பாட்டை) இல்லாதொழிக்கவாம் என்ற நம்பிக்கை பரந்தளவில் காணப்பட்டது. இடது சாரிகள் சர்வதேச முலதனத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டனர்.


இந்த வளர்ச்சியின் வழியே 1970 களிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் நோட்டிக் அமைப்பு நிலவும் நாடுகளில்,

- * முதலாளியம் பல வழிகளிலும் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.
- * முலதன வரி தேசிய நிறுவனங்களுக்கு 52% இலிருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

- * சர்வதேச முலதனத்திற்கு 65% இலிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- * 5%-28% இற்கிடையில் இருந்த தொழிலாளர் வரி இன்று 28% - 52% இற்கு உயர்ந்துள்ளது.
- * கடல்வளம், காட்டுவளம் போன்ற இயற்கை வளங்கள் முதலாளிகளால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.
- * வரி வருமானக்குறைவை எண்ணெய் வருமானத்தை வைத்து நோர்வே சமாளிக்கிறது. மற்ற நாடுகளில் வேலையில்லாத்தண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
- * ஓய்வூதியம் காப்புறுதி என்ற பெயரில் தனியார் மயமாக்கப்படுகிறது.
- * இலவச சேவைகள் சிறிது சிறிதாகக் கட்டணம் செலுத்திப்பெறும் சேவைகளாக மாற்றமடைகின்றன.

முதலாளியம் மறுபடி வளர்ச்சியடைந்து மனித உரிமைகளும் தொழிலாளரும் நகக்கப்படும் இன்றைய நிலையை மாற்றி நல்ல எதிர்காலத்தினை நீண்டகால அடிப்படையில் உருவாக்குவதற்கு இன்று இடதுசாரிகள் செய்யவேண்டியவை:

- பாராளுமன்ற அரசியலுக்கு வெளியில் மக்கள் இயக்கங்களைக் கட்டுதல்.
- சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைகளை முன்வைத்து முன்னணிகளை உருவாக்குதல்.
- மீண்டும் பெண்ணிய இயக்கங்களை உருவாக்குதல்.
- தராமையமாக்கம், சர்வதேச முலதனம் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பணியை உலகளாவிய ரீதியில் உருவாக்குதல்.
- எஞ்சியிருக்கும் உரிமைகளைக் காப்பற்றப் போராடுதல்.
- முலதனத்தை மக்கள் நலன் சார்ந்த சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போராடுதல்.



விஞ்ஞான வரலாறு தொடர்பான ஒரு நோக்கு
இந்த வாரம் உரையாடப்படவுள்ள தலைப்பு.
(ராஜரட்ணம்)

- அறிவுவளர்ச்சியில் வரலாற்று சம்பவங்களினதும் நிகழ்வுகளினதும் அவசியமும் தேவையும்.
- விஞ்ஞானங்கள் பற்றிய விளக்கங்கள்.
- விஞ்ஞான வரலாற்றை அறிய உதவும் சில வகையீட்டு முறைகள்.
- விஞ்ஞான வளர்ச்சியினூடாக

- புலமையாளர் (Scholar) கைவினையாளர் (Craftsmen) ஆகியோரின் தோற்றமும் அவர்களின் ஒன்றிணைவும்
- முக்கிய கண்டுபிடிப்புக்கள் (Discovery) புத்தாக்கம் (Invention) என்பவற்றுடன் தொடர்புடைய விஞ்ஞானிகளின் பணிகள் என்பவற்றை அறிதல்.

- விஞ்ஞானங்களில் தாக்கம் செலுத்தும் காரணிகளும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளும்.

சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் செய்தி மடல்களைப் படியெடுக்கவும் அச்சிட்டுப் பகிரவும் அனைவருக்கும் உரிமையுண்டு. இதில் வெளிவரும் ஆக்கங்களை மூலத்தைக் குறிப்பிட்டு எங்கும் பிரசுரிக்கலாம்.